



**Dr.DHARMAMBAL GOVERNMENT
POLYTECHNIC COLLEGE FOR WOMEN
(AUTONOMOUS)**

THARAMANI, CHENNAI - 113

MARCH 7, 2025



ADHYA - 25

NEWSLETTER VOLUME-2



62 YEARS

OF

EXCELLENCE

IN

EDUCATION

Dr. Dharmambal Government Polytechnic College for women
டாக்டர் தர்மம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி



WPTCHENNAI.COM



WPT CHENNAI



WPTCHENNAI



ADHYA - 25

Empowering Dreams, Inspiring Change. We bring innovation and excellence to every step, creating a future where possibilities are endless. Join us in transforming ideas into reality, making a lasting impact on communities, and shaping a world of progress



Tmt.HEPZHIBA ANGELA DURAIRAJ
Principal,
Dr.Dharmambal Govt. Polytechnic
College For Women.



Dr.K.SUDHAMATHI
Vice Principal,
Dr.Dharmambal Govt.
Polytechnic College For Women.

FROM THE HOD'S DESK

Dear Faculty and Students,

We are delighted to release our newest bulletin, "Adhya 25" Vol- 2, packed with exciting updates, achievements and announcements from our polytechnic college. This bulletin showcases our institution's commitment to excellence in technical education and provides valuable information on recent industry collaborations and partnerships, achievements of our students and faculty, upcoming events, workshops ,seminars ,important academic and administrative updates.

"Education is the key to unlock the golden door of freedom." - George Washington Carver. As you pursue your academic journey, remember that education is a powerful tool that can transform your life and shape your future. Stay committed, stay curious and keep learning. We would like to extend our heartfelt congratulations to our editorial team for their outstanding efforts in creating this engaging and informative bulletin.



Dr.B.Balachandran
HOD/CP

அன்பிற்கினிய மாணவிகளே !

கற்க! கசடற! என்ற தெய்வப்புலவர்

திருவள்ளுவரின் குறளுக்கு எடுத்துக்காட்டாக ,தரமான

கல்வி வழங்குதல் என்ற உறுதியுடன், உங்கள்

ஒவ்வொருவருக்கும் தகுந்த தொழில்நுட்ப அறிவு,

நுண்ணறியும் சிந்தனைத் திறன் மற்றும் தீர்வுகளைக்

கண்டறிந்து செயல்படுத்தும் முறை இவைகளுடன் கல்வி அமைய வேண்டும்

என்பதே எங்களது நோக்கம்!நவீன கற்றல் முறைகள் , தொழிற்நுட்ப

முன்னேற்றங்கள் , சவால்களைக் கையாளும் திறன், ஆய்வக கற்றல் திறன்

மற்றும் புதிய சமுதாய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திட்டங்களை

வகுக்கும் திறன்கள் ஆகியவற்றைப் பெறும் வகையில் ஆசிரியர்களின்

உதவியுடனும் , சக மாணவிகளோடும் தொடர்பயணித்து , இக்கல்வியின்

பயனை நீங்கள் பெற வேண்டும் என்று வாழ்த்தும்.



M. Kalaiselvi
HOD/CIVIL

"எழுத்தறி வித்தவ னிறைவ னாகும்"

எழுத்து - எழுத்துக்களை, அறிவித்தவன் - கற்பித்த ஆசிரியன்,
இறைவன் ஆகும் - கடவுள் ஆவான்.

ஒருவனுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியன் அவனுக்குத் தெய்வமாவான்.எழுத்து முதலாகக் கற்பிக்க வேண்டுதலின் கல்வியை எழுத்து என்றார். ஆசிரியனைத் தெய்வமாகக் கருதி வணங்க வேண்டுமென்பது கருத்து.



M.A. Karthick
HOD/AA

~நறுந்தொகை நூல்

" A teacher is always a teacher "

ACADEMIC ACHIEVEMENTS: SHAPING MINDS, BUILDING FUTURE

1



MAMITHA E
I SEM-AA
9.4 GPA



YOSHITA.R
III SEM-AA
81.86%



RACHEL MIRCY.S
V SEM-AA
89.6%



YOSHITHARA ANHU
VII SEM-AA
98%



KANIMOZHI D
I SEM-CIVIL
9 GPA



MATHUMITHA . A
III SEM-CIVIL
95.7%



SEETHADEVI.G
U-SEM-CIVIL
94%



KEERTHIKA.S
U SEM-ENVI. ENGG
93.2%



M.JASMINE
I SEM-COMP. ENGG
9.38 GPA



THAMARAI A
III SEM-COMP.ENGG
96.71%



YAMICA.V
V SEM-COMP.ENGG
98.1%



S.LATHASHAA RAJKUMAR
I SEM-ECE
8.88 GPA




GAYATHRI.K
III SEM-ECE
99.43%



SUBHASHREE.S
V SEM-ECE
88.14%





ACADEMIC ACHIEVEMENTS: SHAPING MINDS, BUILDING FUTURE

2




V. SARANYA
I SEM-ICE
8.13 GPA



RANJITHA M
III SEM-ICE
95.43%



VARTHINI.S
V SEM-ICE
96.71%




VARSHINI V
I SEM-CP
9 GPA



BHAVYASHREE.S
III SEM-CP
92%



YUVASHREE K
V SEM-CP
85%



SANJANA. S
I SEM-GT
8.13 GPA



PARIMALA K
III SEM-GT
90%



MENAGA.N
V SEM-GT
92%



SHRUTHIKA S
III SEM - ID
65%



GOPIKA C
I SEM - COSMETOLOGY
89.8%





கனவுகள்

எண்ணம் என்னும் ஏட்டில் உன்
கனவுகளை எழுது!
சூரியன் எழும் முன் நீ எழு!
உன் கனவுகளை காப்பாற்ற!
இவ்வுலகில் முடியாதது முயற்சி
செய்யாதது!
பாலைவனமாக உள்ள உன்
வாழ்க்கையை உன் சிந்தனையின்
மூலம் செழுமையாக்கு!

A.Madhumitha
Civil - II Year

New Prosthetic Limbs Controlled by Thoughts:

Scientists have made significant progress in developing prosthetic limbs controlled by thoughts. Sensors implanted in the brain or muscles read neural signals, which a computer interprets to control the limb. This technology is transforming lives, enabling people to move freely, pick up objects, and live independently. Examples include the DEKA Arm System and the Luke Arm.

I. Haripriya
Computer Engineering - III Year

Single Line Art:



R.Yoshita
AA - II Year

Why Education is important for women?

Education is essential for women as it fosters independence, self-reliance, and enhances their ability to contribute meaningfully to society. Education provides women with the tools to navigate challenges, improve their economic status, and access better opportunities. Educated women are more likely to make informed choices about their health, family, and career, which positively impacts future generations. Furthermore, education helps break societal stereotypes, empower women to take leadership roles, and advocate for their rights, ultimately contributing to the social and economic progress of our nation.


S.Bhavya Shree
Commercial Practice - II Year



LA TOUR D'EIFFEL

S.Keerthika
Environmental - III Year

- The Eiffel Tower grows in summer. Due to thermal expansion, the iron in the Eiffel Tower expands, making it up to 6 inches taller in hot weather.
- Thermal stress happens when a material expands or contracts due to temperature changes.
- Gustave Eiffel designed the tower to withstand these expansions and contractions without compromising its structural integrity.
- In winter, the reverse happens—the tower contracts as temperatures drop. This cycle is a natural.



S.Devi
Comp. Engg - III Year



அக்க(ற)ரை

The lingering scar

- மூன்று வார விடுமுறை கொடுத்தும் புன்னகை இல்லை நிவாரணமுகாமாக மாற்றப்பட்ட பள்ளிகளில் தங்க வைக்கப்பட்ட குழந்தைகள் முகத்தில்.
- நான் போட்ட கோலத்தை கலைத்து விட்டு புள்ளி வைத்துக்கொண்டு இருந்தது 'மழை'
- அப்படி என்ன அவசரமோ சட்டை போட மறந்து எங்கே போனது அந்த பாம்பு???
- ஆறு மணி நேர பயணம், இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்த போது, என் துப்பாட்டாவை பிடித்து இழுத்து போய் வா என்றது ரயிலின் இருக்கை
- 300 -400 டன் கழிவுகளை வெளியேற்றிய படி சீறிப் பாய்ந்தது செயற்கைக்கோள் இயற்கை பேரிடர்களை கண்காணிக்க.

S. Lathashaa Rajasekar
ECE - I Year

Wounds heal easily, but scars take time to fade; Even when one persuades, they linger a decade. The more we try, they seem to retrograde, Sometimes they upgrade, yet their shade stays displayed.

V.Yamica
Comp. Engg - III Year

DID YOU KNOW???



- Venus Day Is Longer Than Its Year. Venus takes 243 earth days to rotate once on its axis but only 225 earth days to complete an orbit around the sun
- A Day On Earth Is Getting Longer: Earth's rotation is gradually slowing down. Every century, a day becomes about 1.7 milliseconds longer due to tidal friction caused by the moon
- The Sun's Size: The sun is about 109 times the diameter of earth and could fit around 1.3 million earth's inside it. Its an enormous ball of hot, glowing gas, primarily hydrogen (around 75%) and helium (about 24%)

L. Rohini
Civil - II Year



S. Atchaya
Civil - II year



R. Yoshita
AA - II Year



S. Roja
AA - I Year





நம் ஆசிரியர்



M.Sreemathi
CP - II Year

அறிவு ஒளியை ஏற்றிவைக்கும் தீப ஒளியே!
பாறை எங்களை சிற்பமாகியதும் நீங்களே!
நான் எழுதி பழக என் விரலை பிடித்தவர்கள்!
எதிர்காலம் ஒளித்திட விளக்காய் நிற்கின்றவர்கள்!
கோபம் கொண்டாலும் பிள்ளை மனசுக்காரர்கள்!
பாரபட்சம் பார்க்காமல் வெள்ளை மனசுக்காரர்கள்!
பூமி உண்டியல் போதாது உமக்கு காணிக்கை செலுத்திட!
மேக காகிதம் பற்றாது உம்மை வாழ்த்தி எழுதிட!
களிமண் நாங்கள் சிலையானதும்...உம்மால் தானே!
கிறுக்கல்கள் நாங்கள் எழுத்தானதும்...உம்மால் தானே!
உளறல்கள் நாங்கள் சொல்லானதும்...உம்மால் தானே!
எல்லாம் உம்மால் தானே!


நாங்கள் கல்வி கற்க நீ கால் கடுக்க நின்றாய்!
புத்தக கல்வி போதாது என்று பொது அறிவும் கற்பித்தாய்!
சிலையை பார்க்கும் கண்கள்...
கைவிரலையும் உளியையும் இந்த
உலகம் பார்ப்பதில்லை.
முக சலிப்பு இல்லாமல் நம்மை சிற்பமாக்கும்
படைப்பையே மட்டும் நோக்கும் சிற்பி ஆசிரியர்.
போற்றி வணங்குகிறோம் உம்மையே!



K.Gayathri
ECE - II Year



G.Rubika
II year- GT



Akshaya.R
ECE-II Year




M.Rukkumani
ICE - II Year



M. Iswarya
(Alumini)



C.Gopika
Cosmetology



M.Agalya
- II year



R.Yoshita
AA - II Year



R.Yoshita -AA - II Year



M.Logeswari
AA - I Year



M.Logeswari
AA - I Year




M.Logeswari
AA - I Year



கல்வி பயணத்தின் கனவுகள்

பள்ளி கருவறையிலிருந்து பிரசவித்து
இப்பொழுது கல்லூரி தாயின் மடியில் நான்!
பயணங்கள் நேசிப்பு தொடங்கி புத்தகங்களின்
வாசிப்புவரையில் வரிசையாக வண்டிகட்டி
முண்டியடித்துகொண்டு நிற்கின்றன .
முதன் முதலாக நான் எதைக் கற்றுக்கொள்ள
போகிறேன் என்று
வாய்க்கு பூட்டிட்ட பிறகும் வகுப்பறையில்
வசைபாடும்வளர்ந்து வரும் தோழமைகள்
குரலுக்குள் கம்பீரத்தை சுமக்கும் அழகு
பொருந்தியஆசான்.....
என் விரல் தீண்ட நறுமணம் சுமந்து நூலக
சிறையில் தவம்கிடக்கும் ஆயுள் தண்டனை
நூல்கள்
முதன் முதலில் துளைத்த கண்டிப்பு தண்டிப்பு
தோட்டாக்கள்....
வாய்ப்பு கிடைத்ததும் வம்பிழுக்கும்
வாய்க்கால்சண்டைக்காரர்கள்..
இன்னும் எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள்
ஒளிந்திருக்கின்றனவோ
நான் தேடிபிடித்து வாசிக்க
இந்தக் கல்லூரி புத்தகத்தில் !



மா . ரஞ்சிதா
கருவியியல்துறை - II ஆண்டு



V.Karishma - AA - II Year



E.Mamitha - AA - I Year





G.Dhivya
ECE - II Year

M.Nusrath Raihana
AA - I Year

Birundha.N
ECE - II Year

EMPOWERING BEAUTY PROFESSIONALS: COMPREHENSIVE COSMETOLOGY TRAINING



The Cosmetology course equips students with skills in beauty therapy, hair care, skincare, and makeup artistry. It covers modern techniques in cosmetology, including hair styling, spa treatments, and nail art. Students gain hands-on training with industry-standard tools and products. This course opens career opportunities in salons, beauty clinics, and personal grooming businesses.

ENVIRONMENTAL ENGINEERING




Recent advancements in environmental engineering include AI-driven pollution monitoring, nanotechnology for water purification, and bio-remediation techniques. Smart sensors and IoT help track air and water quality in real time. Sustainable materials, such as self-healing concrete and biodegradable plastics, are reducing environmental impact. Carbon capture and storage (CCS) technologies aim to combat climate change. Waste-to-energy innovations and circular economy practices promote resource efficiency. These emerging technologies are transforming industries toward a more sustainable and eco-friendly future.



Interior Decoration



Matchstick models in interior design are tactile, three-dimensional representations that enhance visual communication and facilitate design development through hands-on experimentation.




Jewellery technology



The Jewellery Technology course at Dr. Dharmambal Government Polytechnic College for Women, introduced in 1997 was Tamil Nadu's first government initiative in this field. It trains students in jewellery manufacturing, including silver model creation, rubber molding, and wax casting, preparing them for entrepreneurship in the gold ornament industry.

Kinetic Rain: Architecture Meets Art in harmony



Effective integration of art, function and technology defines exceptional architectural design. The Kinetic Rain installation at Singapore's Changi Airport, located in Terminal 1, is a stellar example of this synergy. This breathtaking 20-ton bronze sculpture, comprising 1,216 raindrops, creates a soothing ambiance, controlled by a sophisticated technology, the raindrops move in a synchronized choreography, creating a mesmerizing display of art and technology. A must-visit for any architecture student, Kinetic Rain embodies the perfect blend of creativity, functionality, and technical expertise.

Ar.N.Raghavi

Lecturer/Architectural Assistantship

Advanced Soil Stabilization Techniques for Tunnel Boring Machines (TBM)

Soil stabilization for Tunnel Boring Machines (TBM) enhances efficiency and safety in tunneling. Soil conditioning additives like polymers and foams reduce friction and cutterhead wear. Nano-clay and bio-enzymes strengthen weak soils for better stability. Artificial Ground Freezing (AGF) solidifies soil in challenging conditions, preventing water inflow. Grouting methods, such as compaction and jet grouting, reinforce soft ground. AI-driven monitoring optimizes stabilization in real time, ensuring safe excavation, especially in urban and waterlogged areas.

Dharani.M

Lecturer/Civil Engineering

கருவியியல் துறை
அறிவு சார்ந்த துறை
ஆக்கபூர்வமான துறை
இயக்க(கருவி) வைக்கும் துறை
ஈர்க்கும் துறை
உதவிக்கரம் நீட்டும் துறை
ஊக்கப்படுத்தும் துறை
எந்திரங்களை கட்டுப்படுத்தும் துறை
ஏற்றம் பெறும் துறை
ஐம்புலன்களை ஆளும் துறை
ஒளியேற்றும்(வாழ்க்கையில்) துறை
ஓசையிலும் இத்துறை
ஒளதாரியும் உடைய துறை
அ(ஃ)துதான் கருவியியல் துறை
ஆசிரியர்கள் - கருவியியல் துறை



A. Bhavithrachelvi

Lecturer/Computer Engineering

BODHAYANA VERSUS PYTHAGORAS

We are familiar with the famous Pythagoras theorem, which relates the sides of a right-angled triangle. For any right-angled triangle with $\angle B=90^\circ$, $b^2=a^2+c^2$

But do you know that many scholars opine that this theorem should actually be called the "Bodhayana Theorem".

The reason is Bodhayana, a renowned astronomer and mathematician of ancient India, mentioned this formula in his work "Baudhayana Sulbasutra", several centuries before Pythagoras. Historians believe that Bodhayana lived any time between 800 BCE to 1200 BCE. On the other hand, Pythagoras lived around 500 BCE.

Therefore, it would be more appropriate to call it the "Bodhayana-Pythagoras Theorem."

Karthik.N

Lecturer/ ECE



**Dr.T.V.Narmadha[1990],
[Electronics and
Communication
Engineering]**

My time at Dr.Dharmambal Government Polytechnic for Women was truly transformative. The rigorous curriculum, combined with the support of dedicated faculty, helped me to develop the skills and confidence to excel in my career. Beyond academics, the vibrant campus life and diverse student community provided me with lifelong friendships and unforgettable experiences. Today, as a Professor at St.Joseph's College of Engineering in the Department of Electrical and Electronics Engineering, I constantly apply the knowledge and values I gained during my time at Govt.Polytechnic for Women, Tharamani. I am proud to be an alumnus and grateful for the foundation it provided me.

My journey began at Dr.Dharmambal Government Polytechnic College, Tharamani an institution that provided me with not just technical knowledge but also the confidence and resilience to excel in my career. The dedicated faculty, rigorous academic environment and hands-on learning experiences shaped my professional path and instilled in me a lifelong passion for education and leadership. Over the years, these foundational skills guided me through my journey as an educator, ultimately leading me to serve as Head of Department, Civil Engg and Principal of Rajagopal Polytechnic College, Gudiyattam. The values of perseverance, integrity and innovation that I cultivated during my time at this esteemed institution have been instrumental in my career. I am proud to be an alumnus of Government Polytechnic College, Tharamani, and deeply grateful for the education and experiences I gained there, which have led me to great heights and success in both my personal and professional life.



**Dr. R. AMUTHA, M.E., Ph.D.,
Dean, Rajagopal Polytechnic
College, Gudiyattam.
[CIVIL ENGINEERING]**





Mrs. Chenthamarai Selvam, M. S
[1975],
[Electronics and Communication
Engineering]

My entry at Dr.Dharmambal Govt. Polytechnic for Women, Tharamani was the first step to grow as an inspiring women scientist. Faculty triggers for subjects understanding and disciplines. With above skills, joined [1979] CSIO-CSIR, Chennai, executed projects, received awards and retired [2018] as Senior Principal Scientist. I am grateful and proud to be an alumnus of this polytechnic.

Reflecting on my time at Dr.Dharmambal Government Polytechnic for women ,Tharamani, I realize just how much it has shaped me, both professionally and personally. This institution provided me with more than just an education; it gave me opportunities, memories, and relationships that have lasted far beyond graduation. I am incredibly thankful for the Core knowledge that Government Polytechnic for women built which is helping me in every way to Carry out responsibilities as Senior Draughting Officer in Highways Department. It was here that I learned not just the theories, but also the values of collaboration, resilience, and kindness.



Er.P.ALLI [1985]
SENIOR DRAUGHTING
OFFICER
Highways Department
[CIVIL ENGINEERING]



Mrs. Jayalakshmi Nagavel
[1998-2000],
[Commercial Practice]

My career started through WPT. Our batch received a good education, and all the professors were excellent.They provided great guidance for job opportunities.The overall college atmosphere was very good at that time.Finally, I made sweet memories and cherished good friendships.

Thanks to WPT!"

CALENDAR OF EVENTS


13



TEACHER'S DAY CELEBRATION



GREEN CLUB AWARENESS PROGRAMME



AWARENESS ON CYBER SECURITY



GARMENT TECHNOLOGY EXPO



NBA ORIENTATION PROGRAMME

13th DEC

29th DEC



BOG - 2024



WOMEN SAFETY AWARENESS PROGRAMME



NEW HOSTEL INAUGURATION



CALENDAR OF EVENTS

14



TAMIL CLUB ACTIVITY



ENTREPRENEURSHIP DEVELOPMENT PROGRAMME



DRDO VISIT



ONE DAY SKILL TRAINING PROGRAMME-NANUM ORU TATA



PONGAL CELEBRATION



CALENDAR OF EVENTS

15



TRADE FAIR-EXPO


21.01.2025

To

30.01.2025



76th REPUBLIC DAY CELEBRATION



"Celebrating India's strength, freedom and unity Republic Day 2025!"



PLACEMENT CELL 2024-2025

16



COMPANY-WISE PLACEMENT DETAILS 2024-2025

S.No	Company Name	Department	No. of Students Placed	Maximum Salary / Month (In Rupees)
1	McDermott	ICE (2)	2	42,000
2	Wood PLC	ICE (2)	2	25,000
3	Technip Energies	CIVIL (1)	1	27,500
4.	Reynolds India	ECE (12), ICE (8), CP(21)	41	21,000
5.	Anand Group of Company	GT(1) , Comp. Engg. (1),ECE(5*), CP(6*)	2	18000
6.	Blue Ocean – Human Resource Management	Comp. Engg. (6), ID(1), CP (1*)	7	16000-20000
7.	Randstad, Chennai	Comp. Engg. (7+3*), GT (2+1*), CP (13*), CIVIL(5*)	9	14000-22000
8.	Muthoot microfin, Chennai	Comp. Engg. (24+5*),GT(3+2*),COS(2), CP(18*),ID(1*)	29	16000
9.	Rebar Design and Details pvt ltd	CIVIL (1)	1	15,000
10.	Hadrian solution pvt ltd	CIVIL(2)	2	15000
11.	Plant control and automation pvt ltd	ECE(1*)	-	15000
12.	Cads software india	CIVIL (1)	1	14,000
13.	Various Internship Companies	AA (19)	19	14,000
14.	Om Innovation Call Services Pvt Ltd	Comp. Engg. (28*),CP(8*), ID(1*)	-	13000-14000
15.	Taurus BPO	Comp. Engg. (22*), CP(9*), GT(1*)	-	13000
Grand Total:			116	

Number of final year students eligible for placement = 120

Number of students placed = 116

CAMPUS TO CORPORATE

PLACED STUDENTS



2025

ON CAMPUS -DRIVE



SPORTS CORNER

INTER POLYTECHNIC ATHLETIC ASSOCIATION



KABADDI



CHENNAI DIVISIONAL WINNERS

Kabaddi
Kabaddi

Kabaddi
Kabaddi



INTRA COLLEGE - STAFF AND STUDENTS GAMES
CARROM AND CHESS





KHO - KHO TOURNAMENT

CHENNAI DIVISIONAL WINNERS



VOLLEY BALL -CHENNAI DIVISIONAL 2nd RUNNER UP



CARROM - CHENNAI DIVISIONAL WINNERS

BALL BADMINTON -CHENNAI DIVISIONAL 2nd RUNNER UP



BADMINTON - CHENNAI DIVISIONAL WINNERS



CHESS - STATE LEVEL- WINNERS & 3rd RUNNER UP



TENNIKOIT -CHENNAI DIVISIONAL 2nd RUNNER UP



TABLE TENNIS-CHENNAI DIVISIONAL RUNNER UP



CHENNAI DIVISIONAL - ATHLETIC EVENTS



100M HURDLES - IV PRIZE
100M RUNNING - IV PRIZE
400M RUNNING - III PRIZE
800M RUNNING - IV PRIZE
1500M RUNNING - IV PRIZE



LONG JUMP - I PRIZE
HIGH JUMP - II PRIZE
DISCUS THROW - I PRIZE
SHOT PUT - III PRIZE &
- IV PRIZE
4 X 100M RELAY - III PRIZE

NSS ACTIVITY

Green campus mission





20



Eye camp-Vasan eye care



The NSS unit organized a free eye check-up camp, benefiting students and the faculties by providing vision tests, consultations, and eye care awareness.



CELEBRATING WOMEN'S VOICE AND BREAKING BARRIERS....



**V.Meena
AA-I Year**



ADHYA - 25 Newsletter Editorial Team



CHAIRMAN

Tmt.HEPZHIBA ANGELA DURAIRAJ

FACULTY COORDINATORS

Selvi.R.CHITRALEKHA, LECT/CIVIL

Tmt. A.JENETA MAGDALENE, LECT/ECE

Selvi.S.MANISHA, LECT/COMP. ENGG

Selvi.M.DHARANI, LECT/CIVIL

STUDENT REPRESENTATIVES

L.ROHINI, II YEAR - CIVIL ENGG

I.HARIPRIYA, III YEAR - COMP.ENGG

K.GAYATHRI, II YEAR - ECE

LIKITA KONDURU, III YEAR - COMP.ENGG



<https://www.wptchennai.com/>



Tel : +91 44 22542013 Email : ddgpcw@yahoo.co.in